





மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் - புதுக்கோட்டை மாவட்டம்																													
(திட்டமில்லாப்பகுதி)																													
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் ,வார்பட்டு ஊராட்சி மற்றும் கிராமம் சர்வே எண்: 526/1சி2, 526/2 -இல் அமையும் குடியிருப்பு மனைப்பிரிவுக்கான தொழில்நுட்ப ஒப்புதல் வரைபடம்																													
இணையதள விண்ணப்ப எண்:C6FY4PHY/2025 அளவு திட்டம்: 1:400	வ 																												
மனைப்பிரிவு இடத்தின் எல்லை -  நிலையிலுள்ள சாலை -  மனைப்பிரிவு உத்தேச சாலை - 	கோரப்பட்ட மனைகளின் எண்ணிக்கை - 33 ஒதுக்கப்பட்ட மனைகளின் எண்ணிக்கை - 33																												
<u>பரப்பளவு விபரம்</u> <table><tr><td>மனைப்பிரிவின் மொத்தப்பரப்பளவு</td><td>=</td><td>8300.00 சமீ</td></tr><tr><td>சாலையின் பரப்பளவு மூலைமுடக்கு உட்பட</td><td>=</td><td>2322.10 சமீ</td></tr><tr><td>மழைநீர் வடிகால் பரப்பளவு</td><td>=</td><td>29.90 சமீ</td></tr><tr><td>மனையிடங்களின் மொத்தப்பரப்பளவு</td><td>=</td><td>5948.00 சமீ</td></tr></table> பொது ஒதுக்கீடுகள்: (உள்ளாட்சிக்கு தானமாக தான பத்திர ஆவண எண்.622/2025 நாள்.12.02.2025-ன் படி மனைப்பிரிவு சாலை மற்றும் பொது ஒதுக்கீடுகள் ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது) (பூங்கா - நகர்ஊரமைப்பு இயக்குநர் அவர்களின் சுற்றறிக்கை ROC No-4367/2019/BA-2 நாள்:05.02.2020-இன் படி பூங்கா ஒதுக்கீடு நிகரான தொகையினை மனுதாரர் செலுத்தி உள்ளார்) <table><tr><td>மழைநீர் வடிகால் பரப்பளவு</td><td>=</td><td>29.90 சமீ</td><td>  </td></tr><tr><td>உள்ளாட்சி உபயோக மனை</td><td>=</td><td>36.60 சமீ (0.61%)</td><td>  </td></tr><tr><td>மின்வாரிய உபயோக மனை</td><td>=</td><td>36.60 சமீ (0.61%)</td><td>  </td></tr><tr><td>உத்தேச மனைப்பிரிவு சாலையின் பரப்பளவு மூலைமுடக்கு உட்பட</td><td>=</td><td>2322.10 சமீ</td><td>  </td></tr></table> <u>கட்டிட வரம்பு:</u> 12.00 மீட்டருக்கு குறைவாக உள்ள அகலச்சாலைகளுக்கு 1.50மீ விடப்பட வேண்டும் <u>மூலை முடக்கு:</u> 7.20மீ க்கு மேல் 12.0மீ வரை - 1.50மீ x 1.50மீ விடப்பட வேண்டும் 12.0மீ க்கு மேல் 30.50மீ வரை - 4.50மீ x 4.50மீ விடப்பட வேண்டும் <u>நிபந்தனைகள்:</u> 1)இம்மனைப்பிரிவிற்கு உள்ளாட்சியால் இறுதி ஒப்புதல் வழங்கும் முன் இடத்தில் எவ்வித நில ஆர்ஜித நடவடிக்கையும் இல்லை என்பதையும், எந்த துறைக்காகவும் நில ஆர்ஜிதபட்டியல் மாவட்ட அலுவலரால் பெறப்படவில்லை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். 2)அரசாணை எண்: 71 ஊ.வ. (ம) உ. துறை நாள்: 16.06.2003-ன் படி நில உரிமம் குறித்து உள்ளாட்சியினால் வழங்கப்படும் சான்று மற்றும் அரசாணை எண்: 18, நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை, நாள்:4.2.2019-ன் படிவங்களின் அடிப்படையிலேயே இம்மனைப்பிரிவுக்கு தொழில்நுட்ப அனுமதி வழங்கப்படுகிறது. 3)நில உரிமை குறித்து வழங்கப்பட்ட சான்றுகள் மற்றும் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரியானவை அல்ல என அறியப்பட்டால் மனைப்பிரிவிற்கு வழங்கப்பட்ட தொழில்நுட்ப ஒப்புதல் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி நகர் ஊரமைப்பு ஆணையர் அவர்களால் இரத்து செய்யப்படும். 4)விற்பனைக்குண்டான மனைகள் விற்பனை செய்யும் போது இவ்வாணையின் நகலோடு, நகர் ஊரமைப்பு துறையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைபட நகல் மனை வாங்குபவர்களுக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். 5)ஒப்புதல் அளிக்கப்பட்ட மனைப்பிரிவு வரையடத்தை எந்தவித மாற்றமும் விடுதலின்றி மனைப்பிரிவு நுழைவு வாயிலில் 6'x4' அளவிளான நிரந்தர தகவல் பலகை மூலம் பொதுமக்கள் பார்வைக்கு நிரந்தரமாக பிரகரிக்கப்பட வேண்டும். 6)உள்ளாட்சிக்கு தானமாக வழங்கப்பட்ட இடங்களை உள்ளாட்சியின் பெயருக்கு மாற்றி வருவாய்துறை சர்வே எண் உட்பிரிவுகள் செய்து அதற்கான விபரங்கள் பெறப்பட்ட பின்னரே உள்ளாட்சியால் மனைப்பிரிவுக்கு இறுதி ஒப்புதல் வழங்கப்படவேண்டும். 7)The Tamil Nadu Government in G.O.Ms.No: 112, housing and Urban Development Department dated: 22.6.2017 have approved the Tamil Nadu Real Estate (Regulation & Development) Act 2016. The promoter has to advertise, market, book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any Real Estate Project or part of it only after registering the Real Estate Project with the Real Estate Regulatory Authority. 8)அரசாணை எண்: 79 வீ.வ. (ம) ந.வ. துறை, நாள்: 4.5.2017-ன் படி இந்த உத்தேச மனைப்பிரிவிற்கு சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு நிலப்பயன் மாற்ற கட்டணமாக 1899-ம் ஆண்டு இந்திய முத்திரைச் சட்டம் (மத்தியச் சட்டம் 21899) உட்கூறு யுபு பிரிவு 47 -ன் கீழ் சந்தை மதிப்பில் 3 விழுக்காடு நிர்ணயம் செய்து, அரசுக் கணக்குத் தலைப்பின் கீழ் வரவு வைத்து, செய்யக் கருதியுள்ள மேம்பாட்டுப் பணியை மேற்கொள்ள உரிய அனுமதி அளிக்க வேண்டும்.		மனைப்பிரிவின் மொத்தப்பரப்பளவு	=	8300.00 சமீ	சாலையின் பரப்பளவு மூலைமுடக்கு உட்பட	=	2322.10 சமீ	மழைநீர் வடிகால் பரப்பளவு	=	29.90 சமீ	மனையிடங்களின் மொத்தப்பரப்பளவு	=	5948.00 சமீ	மழைநீர் வடிகால் பரப்பளவு	=	29.90 சமீ		உள்ளாட்சி உபயோக மனை	=	36.60 சமீ (0.61%)		மின்வாரிய உபயோக மனை	=	36.60 சமீ (0.61%)		உத்தேச மனைப்பிரிவு சாலையின் பரப்பளவு மூலைமுடக்கு உட்பட	=	2322.10 சமீ	
மனைப்பிரிவின் மொத்தப்பரப்பளவு	=	8300.00 சமீ																											
சாலையின் பரப்பளவு மூலைமுடக்கு உட்பட	=	2322.10 சமீ																											
மழைநீர் வடிகால் பரப்பளவு	=	29.90 சமீ																											
மனையிடங்களின் மொத்தப்பரப்பளவு	=	5948.00 சமீ																											
மழைநீர் வடிகால் பரப்பளவு	=	29.90 சமீ																											
உள்ளாட்சி உபயோக மனை	=	36.60 சமீ (0.61%)																											
மின்வாரிய உபயோக மனை	=	36.60 சமீ (0.61%)																											
உத்தேச மனைப்பிரிவு சாலையின் பரப்பளவு மூலைமுடக்கு உட்பட	=	2322.10 சமீ																											
<u>குறிப்பு:</u> அனைத்து அளவுகளும் மீட்டரில் குறிக்கப்பட்டுள்ளது.																													
LP/DTCP(PD) NO.09/2025																													
(இணையதள ஒப்புதல்)																													
(இ.சைன் செய்யப்பட்டது)																													
இணை இயக்குநர் /துணை இயக்குநர்(கூ.பொ), மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், புதுக்கோட்டை மாவட்டம்.																													